

V11Acc

விருதுநகர் மாவட்டம்
அரையாண்டுப் பொதுத் தேர்வு - டிசம்பர் 2025



வகுப்பு 11

கால அளவு : 3.00 மணிநேரம் கணக்குப்பதிவியல்

மதிப்பெண்கள் : 90

பகுதி-அ

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:

20×1=20

- 1) ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது
அ) குறிப்பேடு ஆ) இருப்பாய்வு
இ) இருப்பு நிலைக்குறிப்பு ஈ) பேரேடு
- 2) GAAP என்பது
அ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
ஆ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
இ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
- 3) இந்தியாவில் கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
அ) இந்திய மையவங்கி
ஆ) இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
இ) உச்ச நீதிமன்றம் ஈ) இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம்
- 4) கணக்கியல் சமன்பாட்டின் படி சரியாக இல்லாதது.
அ) சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல் ஆ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
இ) பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல் ஈ) முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள்
- 5) முன்கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு
அ) பெயரளவு கணக்கு ஆ) ஆள்சார் கணக்கு
இ) சொத்துக் கணக்கு ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- 6) கு.ப.எ. என்பது
அ) பேரேட்டு பக்க எண் ஆ) குறிப்பேட்டு பக்க எண்
இ) சான்று சீட்டு எண் ஈ) ஆணை எண்
- 7) ஒரு கணக்கின் வரவு மொத்தத்தை விட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
அ) வரவு இருப்பு ஆ) பற்று இருப்பு
இ) இருப்பு இன்மை ஈ) பற்று மற்றும் வரவு இருப்பு
- 8) இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்?
அ) ஆள்சார் கணக்கு மட்டும் ஆ) சொத்துக் கணக்கு மட்டும்
இ) பெயரளவு கணக்கு மட்டும் ஈ) அனைத்து கணக்குகளும்
- 9) ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது
அ) ஆண்டு இறுதியில் ஆ) ஒரு குறிப்பிட்ட நாளில்
இ) ஒரு பருவ காலம் முடிந்ததும் ஈ) இவை ஏதும் இல்லை
- 10) ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம் எடுத்தெழுதப்படுவது.
அ) கொள்முதல் கணக்கின் பற்று பக்கம் ஆ) விற்பனை கணக்கின் பற்று பக்கம்
இ) கொள்முதல் கணக்கின் வரவு பக்கம் ஈ) விற்பனை கணக்கின் வரவு பக்கம்
- 11) விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்
அ) பற்றுக் குறிப்பு ஆ) வரவுக் குறிப்பு இ) இடாப்பு ஈ) ரொக்க ரசீது
- 12) ரொக்க ஏடு ஒரு
அ) துணை ஏடு ஆ) முதன்மை ஏடு
இ) உரிய குறிப்பேடு ஈ) துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டும்
- 13) எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்?
அ) தபால் செலவு மற்றும் பயணச் செலவுகள்
ஆ) மேலாளரின் ஊதியம்
இ) அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க
ஈ) மூலப் பொருட்கள் வாங்க



- 14) வங்கி சரிக்கும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது
 அ) வங்கி அறிக்கை ஆ) ரொக்க ஏடு
 இ) வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
 ஈ) சில்லறை ரொக்க ஏடு
- 15) இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்
 அ) விதிப் பிழைகள் ஆ) அதிகமாக கூட்டுதல் பிழைகள்
 இ) குறைவாகக் கூட்டுதல் பிழைகள் ஈ) பகுதிவிடு பிழைகள்
- 16) ஒரு சொத்து எதன் காரணமாக வழக்கொழிவு அடைகிறது?
 அ) காலப்போக்கு ஆ) தேய்வு மற்றும் உராய்வு
 இ) தொழில் நுட்ப மாற்றங்கள் ஈ) மேற்கூறியவற்றில் ஏதுமில்லை
- 17) திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
 அ) முதலின்ச் செலவு ஆ) வருவாயின்ச் செலவு
 இ) நீள் பயன் வருவாயின்ச் செலவு ஈ) மேற்கூறிய ஏதுமில்லை
- 18) உள்துறைக்குக் கூலி எதில் காண்பிக்கப்படும்?
 அ) வியாபாரக் கணக்கில் ஆ) இலாப நட்டக் கணக்கில்
 இ) கடன் பக்கத்தில் ஈ) சொத்து பக்கத்தில்
- 19) நிகர லாபம்
 அ) முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
 ஆ) முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
 இ) எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
 ஈ) எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
- 20) கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்
 அ) அமைப்பு மென்பொருள் ஆ) செயல்பாட்டு மென்பொருள்
 இ) பயன்பாட்டு மென்பொருள் ஈ) இயக்க முறைமை

பகுதி-ஆ

ஏதேனும் 7 வினாக்களுக்கு மட்டும் விடையளி:
 வினா எண் 30 கட்டாயம் விடையளிக்கவும்.

7×2=14

- 21) கணக்கியலை வரையறு.
 22) பற்று இருப்பு என்றால் என்ன?
 23) உரிய குறிப்பேடு என்றாறு என்னி
 24) முப்பத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.
 25) கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
 26) விடுபட்ட பகுதிகளை நிரப்புக.

சொத்துக்கள்	=	பொறுப்புகள்	+	முதல்
a) ?	=	10,000	+	80,000
b) 25,000	=	?	+	15,000
c) 40,000	=	10,000	+	?

- 27) பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.
 ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.62,000
 3 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.12,000
 10 ரொக்கத்திற்கு சரக்கு விற்பது ரூ.10,000
 12 கூலி ரொக்கமாகச் செலுத்தியது ரூ.4,000
 25 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.6,000
- 28) கீழ்க்கண்ட பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன அவைகளைத் திருத்தவும்.
 அ) விற்பனை ஏட்டில் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
 ஆ) விற்பனை ஏட்டில் ரூ.200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
 இ) கொள்முதல் ஏட்டில் ரூ.300 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
 ஈ) கொள்முதல் ஏட்டில் ரூ.400 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.

- 29) சஞ்சய் ஏடுகளில் 31 டிசம்பர் 2017ம் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்.

விவரம்	ரூ.
தொடக்க சரக்கிருப்பு	570
விற்பனை	26,200
விற்பனை திருப்பம்	60
கொள்முதல்	15,800
கொள்முதல் திருப்பம்	90
இறுதிச் சரக்கிருப்பு	860

- 30) கீழ்க்கண்ட சரிசெய்தல்களுக்கு 2018 மார்ச் 31ம் நாளன்று சரிசெய்துப்பதிவு தருக.

- i) எடுப்புகள் மீதான வட்டி ரூ.50
ii) வாராக்கடன் ரூ.500 போக்கெழுதவும்

பகுதி-இ

ஏதேனும் 7 வினாக்களுக்கு மட்டும் விடையளி;

7×3=21

வினா எண் 40 கட்டாயம் விடையளி.

- 31) 'பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்' - விவரி.
- 32) குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.
- 33) எதிர்ப்பதிவை உதாரணத்துடன் விளக்குக.
- 34) தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள் யாவை?
- 35) பல்வேறு வகையான கணக்கியல் மென்பொருள்கள் யாவை?
- 36) 2018 ஜனவரி 1 அன்று வினோத் என்பவரின் ஏடுகளில் கீழ்க்கண்ட இருப்புகள் காணப்பட்டன.
சொத்துக்கள் : ரொக்கம் ரூ.40,000; சரக்கிருப்பு ரூ.50,000; ராம் என்பவரிடமிருந்து பெற வேண்டியது ரூ.20,000; இயந்திரம் ரூ.40,000
பொறுப்புகள் : விஜய் என்பவருக்கு செலுத்த வேண்டியது ரூ.10,000
தொடக்கப் பதிவினைத் தருக.
- 37) பின்வரும் நடவடிக்கைகளை மின்சாதனங்களை விற்பனை செய்யும் சுபஸ்ரீ மின் பொருள் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.
2017
ஏப். 5 கார்த்திக் மின் பொருள் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
10 மின் சலவைப் பெட்டிகள் ஒன்று ரூ.2500 வீதம்
5 மின்சார அடுப்புகள் ஒன்று ரூ.2000 வீதம்
ஏப். 19 கேதான் மின் பொருளகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
3 மின்சார நீர் குடேற்றி ஒன்று ரூ.6000 வீதம்
ஏப். 25 போலார் மின் பொருள் விற்பனையகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
10 மின் விசிறிகள் ஒன்று ரூ.2000 வீதம்
ஏப். 29 M நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது
10 மின்சார அடுப்பு ஒன்று ரூ.3000 வீதம்
- 38) பின்வரும் தகவல்களிலிருந்து முன்பண மீட்பு முறையில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.

2017

ஜன	விவரம்	ரூ.
1	சில்லறைச் செலவுகளுக்காக ரொக்கம் பெற்றது	500
2	பயணச் செலவுக்கு கொடுத்தது	5
3	வண்டிக் கட்டணம் கொடுத்தது	12
4	தபால் செலவு செய்தது	15
5	தற்காலிக வேலையாட்களுக்கு கூலி கொடுத்தது	66
6	எழுது பொருள் வாங்கியது	134
7	போக்குவரத்துச் செலவுக்கு கொடுத்தது	18
8	பழுதுபார்ப்பு செலவு செய்தது	65
9	பேருந்து கட்டணம் செலுத்தியது	11
10	வண்டிக் கட்டணம் கொடுத்தது	24

V11Acc

4

- 39) கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து நேர்கோட்டு முறையில் தேய்மான விகிதம் கணக்கிடுக.
 சொத்தின் அடக்க விலை ரூ.10,000
 எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் 10 வருடங்கள்
 எதிர்நோக்கும் இறுதிமதிப்பு ரூ.2,000
- 40) பின்வரும் விவரங்களிலிருந்து பிரகதீஸ் என்பவரின் 2017 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

	ரூ.
முதல்	80,000
கடனாளிகள்	12,800
எடுப்புகள்	8,800
கைரொக்கம்	20,000
நிகர லாபம்	4,800
இயந்திரம்	43,200

பகுதி-ஈ

அனைத்து வினாக்களுக்கும் விடையளி:

7×5=35

- 41) அ) பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம் செய்யும் மனோகர் அவர்களின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.

2018

ரூ.

மார்ச் 1	மனோகர் வியாபாரம் தொடங்க கொண்டு வந்த ரொக்கம்	60,000
2	ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது	10,000
3	ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது	15,000
6	கமலேசிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது	28,000
8	ரொக்கத்திற்கு சரக்கு விற்பனை செய்தது	10,000
10	ஹரிக்கு கடனுக்கு சரக்கு விற்பனை செய்தது	12,000
14	கமலேசிற்கு செலுத்திய ரொக்கம்	500
18	வாடகை செலுத்தியது	8,000
25	ஹரியிடமிருந்து பெற்ற ரொக்கம்	4,000
28	சொந்த பயன்பாட்டிற்காக பணம் எடுத்தது	

(அல்லது)

- ஆ) ரஹீம் என்பவரின் முப்பத்தி ரொக்க ஏட்டை பின்வரும் விவரங்களிலிருந்து தயாரிக்கவும்.

2017

ரூ.

பிப். 1	கையிருப்பு ரொக்கம்	25,000
	வங்கி ரொக்கம்	10,000
5	தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை அலுவலகப் பயன்பாட்டிற்காக காசோலை மூலம் வாங்கியது	8,000
6	ரொக்கம் செலுத்தி சரக்கு வாங்கியது	9000
8	டேனியலிடமிருந்து பெற்ற ரொக்கம்	9900
	வங்கி அவருக்கு அளித்த தள்ளுபடி	100
10	சரக்குகளை விற்று பெற்ற காசேலையை வங்கியில் செலுத்தியது	40000
12	அமலாவிற்கு காசோலை கொடுத்தது	14500
	அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி	500
13	போக்குவரத்துச் செலவுகளை ரொக்கமாகச் செலுத்தியது	5000
14	அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது	20000
24	குமாரிடமிருந்து பெற்ற காசோலை வங்கியில் செலுத்தப்பட்டது	15000
28	குமாரின் காசோலை வங்கியால் மறுக்கப்பட்டு திருப்பப்பட்டது.	

- 42) அ) பின்வரும் நடவடிக்கைகளை பொன்னியின் விற்பனை ஏடு மற்றும் விற்பனைத் திருப்ப எட்டில் பதிவு செய்து பேரேட்டில் எடுத்தெழுதவும்.

2017

ஆக. 1	இடாப்பு எண் 68ன் படி செந்திலுக்கு கடனுக்கு சரக்கு விற்பனை ரூ.20,500
4	இடாப்பு எண் 74ன் படி மாதவனுக்கு கடனுக்கு சரக்கு விற்பனை ரூ.12,800

V11Acc

5

- 7 இடப்பு எண் 78ன் படி கனகசபைக்கு கடனுக்கு சரக்கு விற்பது ரூ.7,500
 15 வரவுக்குறிப்பு 7ன் படி செந்தில் திருப்பிய சரக்கு மதிப்பு ரூ.1500க்கு ரொக்கம் அளிக்கப்படவில்லை.
 20 செல்வத்திடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்பது ரூ.13,300
 25 வரவுக்குறிப்பு 11ன் படி மாதவன் திருப்பிய சரக்கு ரூ.1,800 ரொக்கம் செலுத்தப்படவில்லை.

(அல்லது)

ஆ) செல்வி அறைகலன் விற்பனைச் செய்பவர் பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

	ரூ.
i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	1,00,000
ii) வங்கியில் செலுத்திய ரொக்கம்	60,000
iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது	25,000
iv) காசோலை செலுத்தி சரக்கு வாங்கியது	10,000
v) சொந்தப் பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது	5,000
vi) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது	3,000

43) அ) பின்வரும் நடவடிக்கைகளை நேரடியாகப் பேரேட்டில் எடுத்து எழுதவும்.

2017

	ரூ.
ஜூன் 1 ராஜா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது	50,000
6 ரொக்கத்திற்கு சரக்கு விற்பது	8,000
8 தேவி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்பது	9,000
15 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது	4,000
20 சாந்தி என்பவரிடம் கடனாக சரக்கு வாங்கியது	5,000

(அல்லது)

ஆ) கீழ்க்காணும் தகவல்களிலிருந்து ராமசுந்தரி என்பவரின் ஏடுகளில் 2017 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கு அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

	ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு	2,500
கூலி	2,700
இறுதிச் சரக்கிருப்பு	4,000
பெற்ற தள்ளுபடி	2,500
இயந்திரம்	52,000
கடனீந்தோர்	8,000
விற்பனை	7,000
கொள்முதல்	3,300
சம்பளம்	2,600
முதல்	52,000
வங்கி ரொக்கம்	6,400

44) அ) ராஜேஷ் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

	ரூ.
பெறுவதற்குரிய மாற்றுச்சீட்டு	13000
வங்கிக் கட்டணம்	750
பயனச் செலவுகள்	350
பெற்றத் தள்ளுபடி	1300
கையிருப்பு ரொக்கம்	1000
எடுப்புகள்	7000
பற்பல கடனாளிகள்	17100
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	12000
முதல்	25900

(அல்லது)

V11Acc

ஆ) 2018 மார்ச் 31 ஆம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து ரொக்க ஏட்டின் படியான இருப்பினைக் கண்டறிதல்.

	ரூ.
i) வங்கி அறிக்கையின் படியான வங்கி இருப்பு	15,000
ii) விடுத்த காசோலை இன்னும் செலுத்துவதற்கு முன்னிலைப்படுத்தப்படாதது	2,500
iii) வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	250
iv) வங்கியால் பற்று செய்யப்பட்ட வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	500
v) நிலை அறிவுறுத்தலின் படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை	300
vi) செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது	900

45) அ) இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். அனாமத்து கணக்கு இருப்பதாகக் கருதவும்.

- அ) விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ.2000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
 ஆ) இயந்திரம் ரூ.3,000 க்கு கொள்முதல் செய்தது கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
 இ) மதிக்கு ரூ.45 க்கு சரக்கு விற்பனை அவரது கணக்கில் ரூ.54 என எடுத்து எழுதப்பட்டது.
 ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தம் ரூ.200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
 உ) விற்பனை ஏட்டின் கூட்டுத் தொகை ரூ.1,122 பேரேட்டில் ரூ.1,222 என எடுத்தெழுதப்பட்டது.

(அல்லது)

ஆ) பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக.

- | | |
|--------------------------|------------|
| அ) முதல் | ஆ) கட்டடம் |
| இ) உள் ஏற்றிச்செல் செலவு | ஈ) ரொக்கம் |
| உ) தள்ளுபடிப் பெற்றது | ஊ) வங்கி |
| எ) கொள்முதல் | ஏ) சந்துரு |
| ஐ) கொடுபட வேண்டிய கூலி | ஒ) எடுப்பு |

46) அ) கீழ்க்கண்டவற்றை முதலினம் அல்லது வருவாயினம் என வகைப்படுத்தவும்.

- தணிக்கைக் கட்டணம் செலுத்தியது ரூ.10,000
- தொழிலாளர் நலனுக்காகச் செய்த செலவு ரூ.5,000
- நிறுவன வாகனத்தின் மீதான பராமரிப்புச் செலவு ரூ.2,000
- பழைய இயந்திரம் வாங்கி பழுது பார்த்தச் செலவு ரூ.3,000
- ஆலை வாடகைச் செலுத்தியது ரூ.12,000

(அல்லது)

ஆ) சுதா நிறுவனம் ஏப்ரல் 1, 2008 அன்று ரூ.64,000 மதிப்புள்ள இயந்திரம் வாங்கியது. இயந்திரத்தை நிறுவுவதற்காக ரூ.28,000 செலவு செய்தது. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்கோட்டு முறையில் கணக்கிட வேண்டும். இயந்திரம் பயனற்றுப் போனதால் 30 ஜூன் 2010 அன்று ரூ.52,000க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31ல் முடிக்கப் பெறுகின்றன. இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கினைத் தயாரிக்கவும்.

47) அ) கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தரவும்.

- இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000
- கொடுபட வேண்டிய சம்பளம் ரூ.150
- காப்பீட்டு முன் கூட்டிச் செலுத்தியது ரூ.450
- முன் கூட்டிப் பெற்ற கழிவு ரூ.20,000
- முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி ரூ.1,000

(அல்லது)

ஆ) கணினி அமைப்பின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு சாதனங்களைக் குறிப்பிடுக.
